

பாஸ்கா 4ஆம் வாரம் - ஞாயிறு - இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

நல்வழிப்பாதையில் நம்மை நடத்திச் செல்லும் இறைவனுக்கு நன்றி நவில அழைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களை 'நல்லாயன் ஞாயிறு' என்று அழைக்கப்படும் இத்திருப்பலிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

“நல்லாயன் நானே; நானும் என் ஆடுகளை அறிந்திருக்கின்றேன்” என்று தமது மந்தையில் நம்மை அன்பெனும் சங்கிலியால் பிணைக்கிறார் நம் ஆண்டவர். ஆடுகளை மேய்க்கும் ஆயன் எனப்படுபவன் காடு, மேடு கடந்து, கற்களுக்குள்ளும் முட்களுக்குள்ளும் நடந்து, ஆடுகளுக்கான உணவு, நீர் தேவைகளை நிறைவேற்றி அதைப் பாதுகாக்கும் பொருட்டு தன் உயிரையே துச்சமாக மதிப்பவனே ஆயன்.

“தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்கிறது விவிலியம். பாவிக்களுக்காக அதாவது நமக்காக தன்னுயிரையும் இன்முகத்தோடு ஈந்து இறை விருப்பம் நிறைவேற்றி நம்மையும் மீட்டார்.

“ஆடுகளைப் பேணுபவன் ஆயன்; மக்களைப் பேணுபவன் தலைவன்”. இன்றைய தலைவர்கள் இயேசுவைப் போல நல்ல ஆயனாக இருக்க வேண்டும் என்று ஏங்குகிறது நம் மனங்கள்.

“காட்சிக் கெளரியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.”

என்கிறார் வள்ளுவர். பொதுமக்கள் காண்பதற்கு எளியவனாகவும், கடுஞ்சொல் பேசாதவனாகவும் விளங்கும் அரசன் ஆளும் நாட்டை உலகமே புகழும் என்பது இக்குறளின் பொருள்.

ஆனால் நமது சமூகத்தில் நாம் காணும் தலைவர்கள், உயர்ந்த ஆடைகள் அணிந்துவிட்டு, ஊடகங்களில் மட்டும் தலை காட்டி விட்டு, ஊரையே கொள்ளையடித்து, உலகம் சுற்றிவிட்டு, நாற்காலியை தக்க வைக்க நாச வேலைகளை செய்துவிட்டு, மக்களின் பணங்களில் பகட்டு வாழ்க்கை வாழ்ந்து, மக்களை மாளாத் துன்பத்தில் தவிக்க விடுகிறார்கள்.

“தன் ஆடுகளுக்காக உயிரையே கொடுப்பவன் நல்லாயன்; தன் ஆட்சிக்காக ஊரையே கொளுத்துபவன் நாம் காணும் தலைவன்.”

நாளைய உலகம் இளையோர் கையிலிருப்பதை உணர்ந்து, தலைமைப் பண்புகளில் சிறந்து, இயேசுவைப் போல் நல்லாயனாக நிமிர்ந்து, மக்கள் மதிக்கும், கற்றோர் போற்றும் தலைவனாக வளர்ந்து, தரணி போற்றும் நாடாக நம் நாட்டை மாற்றும் மனம் வர வேண்டும். தனி மனித மாற்றமே சமுதாய மாற்றத்தின் அடிப்படை.

நல்லாயன் இயேசுவை பின்பற்றுவோம்; ஆறுதல் தேடி அவரில் அடைக்கலம் புகுவோம்; நல்லாயனின் மீதுள்ள நம்பிக்கையில் நாட்களை நகர்த்துவோம்; நன்மைகளால் நிறைவோம் என்ற நம்பிக்கையில் இத்திருப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நல்லாயனே எம் இறைவா!

இம்மந்தைகளை இறைவழி நடத்த நீர் தேர்ந்தெடுத்த எம் திருத்தந்தை, அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மக்களை உமக்கு உகந்த வழியில் நடத்த தேவையான ஞானத்தைத் தந்தருள வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

2. இன்னுயிரை தந்து இவ்வுலகை மீட்டவரே!

இன்றைய இளம் தலைமுறையினரை உமக்கு உகந்தவர்களாக மாற்றும். நற்பண்பு, நற்சொல், செயல்களில் வளர்ந்து, நல்லாயனைப் போல தலைமைப் பண்பு பெற்று, தானும் சிறந்து நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல ஞானம் தர வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

3. தன்னிகரற்ற தலைவரே எம் இறைவா!

நாட்டுத் தலைவர்கள், நல்லாயனுக்குரிய பண்புகள் பெற்று, மக்கள் மகிழும் சிறந்த வழியில் வழிநடத்தவும், நான், எனது குடும்பம் என்று சுயநலமாய் இராமல், என் நாடு, எம் மக்கள் என்று மக்கள் அக்கறை கொண்டு,

மக்களுக்கு தேவையான பயனுள்ள திட்டங்களை செயல்படுத்திட வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

4. எங்களை நேசிப்பவரே எம் இறைவா!

எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும். எங்களுக்கு தக்க காலத்தில் தேவையான மழை பொழிந்து, விவசாயம் சிறப்படையவும், குடும்ப அமைதி, சந்தோஷம், பொருளாதாரம் உயரவும், அரசுப் பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டி மன்றாடுவோர் உமதருளால் பெற்றுக்கொள்ளவும் வேண்டும் என ஆண்டவரை மன்றாடுவோமாக.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.

Rev. Fr. Amirtha Raj Sundar J., amirsundar@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com